

வெற்றிகரமான திருமணத்திற்கான வழிவகை ...

பிணக்குகளை சரி செய்தல்

திருமணமாவதில் ஒன்றுமட்டும் நிச்சயம். நீங்கள் திருமணம் செய்துகொண்டபிறகு உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் எப்போதாவது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். உங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்.

திருமணத்தில் உங்களுக்கு கருத்து வேறுபாடு வருவது ஏன்?

திருமணத்தில் பூசல்கள் ஏற்படுவது ஏன்? அதற்கு ஏராளமான காரணங்களுண்டு, ஆனால் அவற்றில் நான்கு முக்கிய காரணங்களை நாம் பார்ப்போமாக.

பின்னணியில் வேறுபாடு

ஒரு தம்பதியரின் பின்னணி வேறுபட்டிருக்கலாம். இரண்டு நபர்கள் திருமணத்தில் ஒன்று சேரும்போது இருவேறு கலாச்சாரங்கள் மோதுகின்றன. ஒவ்வொருவருமே காரியங்களை வித்தியாசமான விதங்களில் செய்கின்ற குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஒரு குடும்பத்தில் ஒருவேளை கணவனே அனைத்தையும் முடிவு செய்கிறவராய் இருந்திருக்கலாம்; மற்றொன்றிலோ, மனைவிதான் குடும்பத்தில் செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக இருந்திருக்கலாம். ஒருவர் பட்டணத்திலிருந்தும் மற்றவரோ பட்டிக்காட்டிலிருந்து வந்தவராயிருக்கலாம். ஒருவர் இசையை ரசிப்பவராயிருக்கையில் மற்றவரோ அமைதியை விரும்புகிறவராயிருக்கலாம்.

பாலின வேறுபாடுகள்

திருமணப் பங்களிகள் மாறுபட்டிருப்பதற்கு காரணம் அவர்களில் ஒருவர் ஆண், மற்றொருவர் பெண் என்பது தான். ஆண்களும் பெண்களும் உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும், மனோதத்துவரீதியாகவும் கூட மாறுபட்டவர்களாயிருக்கின்றனர்¹. அவ்வித வேறுபாடுகளில் சிலவற்றிற்கு அவர்களது கலாச்சார பழக்கம் காரணமாயிருக்கலாம், ஆனால் சில வேறுபாடுகளோ அவர்களது மனதில் ஆழப்பதிந்தவைகளாயிருக்கும்.² அதாவது, தேவனே அவர்களை அவ்விதம் உருவாக்கியிருக்கிறார்!

தன்மைவேறுபாடுகள்

வாழ்க்கைத் துணைகளின் தனித்தன்மைகள் வேறுபட்டிருக்கலாம். உதாரணமாக, ஒருவர் பிறருடன் சகஜமாகப் பழகுகிறவராய் இருக்கலாம், மற்றவரோ கூச்ச சுபாவமுள்ளவராயிருக்கலாம். ஒருவர் வீட்டை ஒழுங்குபடுத்துவதில் மும்முரமாயிருப்பார், மற்றவரோ வீடென்பது கட்டுபாடு

ஏதுமில்லாத சுகமானதோர் இடமாக இருந்திட விரும்புவார். ஒருவர் இரவில் நெடுநேரம் விழித்திருக்க விரும்புவார், மற்றவரோ அதிகாலையிலே எழுந்திட விரும்புவார்.³

“நெருக்கத்தின் ஆபத்து”⁴

ஒன்று சேர்ந்து வாழ்தல் என்பது வித்தியாசங்களை பெரிதுபடுத்திவிடுகிறது. அவளுக்கே உரிய சில தனிபழக்கம் திருமணத்திற்கு முன்னர் உங்களுக்கு பிடித்தமானதாக இருந்திடலாம்; இரண்டு வருடம் கழித்து அதுவே உங்களுக்கு வெறுப்பாகத் தோன்றலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமான சமயத்தில், முக்கிய தேதிகளைப் பற்றிய அவரது மறதி என்பது உங்களுக்கு ஒரு லேசான தொல்லையாக இருந்திருக்கலாம், ஆனால் திருமணம் செய்துகொண்ட பின்னர் அதுவே ஓர் பெரும் பிரச்சனையாக மாறி விடலாம்.

கருத்து வேற்றுமைகளை நீங்கள் சமாளிப்பது எப்படி?

பிரச்சனைகள் கிளம்பும் போது அவைகளை எவ்வாறு சரி செய்வீர்கள்? என்பதுதான் கேள்வி. கருத்து வேறுபாடுகளை சமாளித்து, திருமணத்தில் ஏற்படும் பூசல்களை எவ்வாறு சரி செய்வீர்கள்?

பூசல்களுக்கு தவறான அணுகுமுறைகள்

திருமணத்தில் ஏற்படும் பூசல்களுக்கு பொருத்தமற்ற பல அணுகுமுறைகள் கவனிக்கப்பட வேண்டும்.

வன்முறை. சரீர சக்தியை பிரயோகிப்பது என்பது திருமணத்தில் ஏற்படும் பூசல்களைத் தீர்ப்பதற்கான ஓர் தவறான முறையாகும். ஒருவரது திருமணப் பங்காளி அவரை எவ்வளவுதான் கோபப்படுத்தினாலும் வன்முறையை மேற்கொள்வது என்பது ஒருபோதும் சரியானது அல்ல!

தெறிக்கும் வார்த்தைகள். உங்களுக்கு பிடிக்காத ஒன்றை உங்களது வாழ்க்கைத்துணைவர் செய்கின்றபோது கோபத்தையோ அல்லது கடுமையான வார்த்தைகளையோ கொட்டித்தீர்ப்பதென்பது ஓர் கிறிஸ்தவனுக்கு அடாத காரியமாய் இருக்கிறது. தேவனுடைய மக்கள் தங்களது கோபத்தையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த வேண்டுமென வேதம் போதிக்கிறது⁵.

வெளிக்காட்டுதல். ஒருவர் வெறுப்படையும்போது அவரது எரிச்சலையும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் இன்னொரு சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டித் தீர்மானிப்பதற்கும், அப்போதே கொட்டித்தீர்ப்பதற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. உங்களது கோபத்தை உள்ளேயே அடக்கி வைப்பதைவிட அதனை வெளியே கொண்டு வருவது நல்லது என்ற கருத்தில் சில நிபுணர்கள் இந்த வெளிக்காட்டுதல் முறைகளை சிபாரிசு செய்திருக்கிறார்களென்றாலும், பொங்கியெழுவதின் மூலம் உங்களது எரிச்சலையும் ஏமாற்றத்தையும் வெளிக்காட்டுவதால் உங்களது கோபம் ஒன்றும் குறைந்துபோய்விடாது. அத்தகைய நடவடிக்கையானது. உங்களுக்கு ஏதாவதொன்று பிடிக்காதபட்சத்தில் அதற்கு முறையற்ற விதமாய் பதில் செய்வதற்கான தூண்டுதலை அதிகமாக்கிவிடும். ஒருவேளை அது கோபப்படுகிறவருக்கு வேண்டுமானால் நன்றாயிருந்தாலும்,

உங்களது வாழ்க்கைத் துணைவருக்கு அது எப்படியிருக்கும்? கிறிஸ்தவன் என்கிற வகையில், நீங்கள் உங்களது உணர்வுகளைப் பற்றி எவ்வளவாய் உங்கள் துணைவரது உணர்வுகளைப் பற்றியும் அக்கறையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

மணமுறிவு அல்லது பிரிவு. உங்களுக்கும் உங்கள் துணையாளிக்குமிடையே கடுமையான கருத்து வேறுபாடு இருப்பதால் இந்த திருமணமானது முடிவுக்கு வந்துவிட்டது என கருதுவதும் தவறானது. கிறிஸ்தவனைப்பொறுத்த வரையில், விவாகரத்து என்பது தேர்வு அல்ல! அல்லாமலும், விவாகரத்து என்பது பிரச்சனைகளுக்கான செயல்முறைத் தீர்வு அல்ல, ஏனெனில் அது இன்னும் பெரிதான பிரச்சனைகளை உருவாக்கிடும்.

பூசல்கள் வரும்போது திருமணத்தைக் கைவிடுவதற்கு பதிலாக, உங்களுடைய திருமணமானது செயல்படுவதற்கு நீங்களும் உங்கள் துணைவரும் இன்னும் கடினமாக உழைத்திட வேண்டும். திருமணமாகி இருபது வருடங்களான பெண்ணொருத்தி, திருமணத்திலிருந்த “மாயாஜாலம்” மறைந்துவிட்டதால் விவாகரத்து செய்து கொள்ளப்போகிறேன் என்றார். திருமணங்கள் மாயாஜாலத்தால் உருவாவதில்லை! திருமணங்கள் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உருவாகின்றன. நீங்கள் செயல்பட்டால் உங்கள் திருமணம் செயல்படும்.

நடக்கமுடியாததை எதிர்பார்த்தல். மேலும், திருமணதம்பதியர் எல்லா பிரச்சனைகளுக்குமே ஓர் நேர்த்தியான தீர்வு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தோடு பூசல்களை எதிர்கொள்க்கூடாது.

மக்கள் தங்களது பழைய வரலாறுகளை திருமணத்திற்குள் கொண்டு வருகின்றனர். வழக்கமாக அவர்களுக்கு இருபது அல்லது அதற்கும் கூடுதலான வருடகால பழக்கவழக்கங்கள், கருத்து பரிமாற்ற முறைமைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், ஆழப்பதிந்துபோன குணங்கள் ஆகியவை உண்டு. ஒரு தனிநபரின் தனிதன்மை திருமணத்திற்கு பின்பு அவ்வளவாய் மாறிவிடுவதில்லை. யாரோ ஒருவர் சொன்னார், “நீ திருமணம் செய்யப்போகிறவரைப் பற்றி கவனமாயிரு. திவ்யபீடம் அவரைத் திருத்திவிடாது, சடங்குகள் அவரை சரிசெய்து விடாது!” ஆகவே உங்களுக்கு தொந்தரவாய் இருக்கிறது என்பதற்காக உங்கள் துணைவரது பழமையான நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள், மனோபாவங்கள், பழக்கங்கள் அல்லது வழக்கங்கள் ஆகியவற்றை அவர் மாற்றிக் கொள்ளும் படியாக எதிர்பார்க்கக் கூடாது.

மோதல்கள் மத்தியில் வாழக்கற்றுக்கொள்ளுதல்

நீங்கள் என்ன செய்யலாம்? பிரச்சனைகளுடன் வாழக் கற்றுக் கொள்ளுதல்தான், சில சம்பவங்களில், நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியமாயிருக்கும். மனைவிக்கு வெறுப்பூட்டுகின்ற ஒரு பழக்கம் கணவனிடமிருக்குமானால், வேறு எத்தனையோ விதங்களில் அவர் எனக்கு நல்லதோர் கணவனாகத்தானே இருக்கிறார் என்று அவள் ஏற்றுக்கொள்ளலாமே. அவர் அன்றாடம் வேலைக்கு சென்று, குடும்பத்தின் பிழைப்புக்கு வழிவகை செய்து, ஓர் நல்ல தகப்பனாய் இருப்பாரானால், ஒருவேளை அவரது மனைவியானவர், தான் விரும்புகின்ற விதத்தில் அவர் எல்லாவற்றையும் செய்திட மாட்டார் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளலாம். அவள், வீட்டை சுத்தமாக

பராமரித்து, ஓர் நல்ல தாயாராய் இருந்து, கூடுமானவரை தன்னை வசீகரமாய் வைத்துக் கொண்டு, அன்பு காட்டுகின்றவளாயிருப்பாளேயானால் அப்போது கணவன், எரிச்சலூட்டும் அவளது ஒரு பழக்கத்தை கண்டுகொள்ளாமல், தமது மனைவியின் நற்பண்புகளுக்கு நன்றியறிதலுள்ளவராயிருக்க வேண்டும்.

சில சமயங்களில், ஒரு பிரச்சனைக்கு “தீர்வே இல்லை” என்பதுதான் தீர்வு என்பதை ஒத்துக் கொள்வதைத் தவிர அதைத் தீர்ப்பதற்கு வேறு வழியே இல்லை என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பயனாக, ஒத்துப் போகாமலிருப்பதை ஒத்துக் கொள்ள அல்லது வாழ்க்கையின் சில விஷயங்களில் அடுத்தவர் மாறுபட்டிருப்பதற்கு அவருக்குள்ள உரிமையை ஒத்துக் கொள்ள ஏதுவுண்டாகும். இந்தவிதமாக செயல்பட அவர்கள் முடிவெடுக்கையில், சபையின் அங்கத்தினர்கள் அபிப்பிராய விஷயங்களில் ஒத்தகருத்துடையவராய் இல்லாதிருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறதோ அதையே அவர்களும் செய்கிறார்கள்.

திருமணப் பூசல்களைத் தீர்ப்பதற்கான வேதவசன அணுகுமுறை

திருமணப் பூசல்களில் முடிவெடுப்பதற்கான சில தவறான அணுகுமுறைகளை நாம் பார்த்தோமல்லவா, அப்படியானால் சரியான அணுகுமுறைதான் என்ன? ஒரு திருமண தம்பதியர் - அதுவும், கிறிஸ்துவை பின்பற்ற நாடுகின்ற ஒரு தம்பதியினர் - தங்களது பூசல்களை அல்லது ஒவ்வாமைகளை சமாளிப்பது எப்படி?

பிரச்சனையின் முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கள். முதலாவதாக, அந்த பிரச்சனையானது கவனிக்கப்பட வேண்டிய அளவிற்கு முக்கியமானதுதானா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த விஷயத்தைக் கிளறுவதால் வரக்கூடிய எதிர்மறையான விளைவுகளைவிட அந்தப் பிரச்சனையைக் குறித்து உங்களது துணைவருடன் விவாதிப்பதால் வரப்போகும் நன்மைகள் அதிகமாக இருக்குமா? “இந்தப் பிரச்சனையின் மத்தியிலேயே நான் வாழ்ந்திட கற்றுக் கொள்ளவேண்டுமா?” என உங்களை நீங்களே கேட்க வேண்டும்.

உங்களைப் பரிசோதிங்கள். இரண்டாவதாக, அது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனையாக இருக்குமானால் அது குறித்து உங்கள் துணைவரிடம் செல்லுமுன் நீங்கள் உங்களையே ஆராய்ந்து பாருங்கள். வேதம் கூறுவதுபோல, உங்கள் துணைவரின் கண்ணிலுள்ள துரும்பைப்பற்றி பேசுவதற்குமுன் உங்கள் கண்ணில் உத்திரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் (மத்தேயு 7:3-5). அதோடு, உங்களது மனோநிலையை நீங்கள் பரிசோதித்துப்பார்க்க வேண்டும்: “இந்த விஷயத்தைப்பற்றி நான் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறேன்? எனது துணைவரை நான் பழிவாங்குவதற்காக இதனைக் கிளப்புவதில் நான் ஆர்வமாக இருக்கிறேனா அல்லது உண்மையில் அவர் நன்றாயிருக்க வேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்திலிருக்கிறதா?” என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

காலம் தாழ்த்தாதீர்கள். மூன்றாவதாக, உங்களுக்கு கோபமூட்டும்படி ஏதாவது உங்கள் துணைவர் செய்துவிட்டால் அந்த பிரச்சனை பற்றி பேசுவதைத் தள்ளிப்போடாதீர்கள். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என வேதம் கூறுகிறது (எபேசியர் 4:26ஆ). சிகிச்சை அளிக்கப்படாத காயம் அழுகிப்போய்விடலாம்; கவனிக்கப்படாத

மனக்காயம் புரையோடிப்போய் சிறியதோர் பிரச்சனை பெரியதோர் பிரச்சனையாகி விடலாம். “கோபத்துடனே படுக்கைக்கு செல்லாதீர்!” என்பதுவே தங்களுக்கு கிடைத்த அறிவுரைகள் எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று என்பதை மணம்புரிந்த சிலர் கண்டுகொண்டனர்.

கவனமாய் பேசுங்கள். நான்காவதாக, ஒரு பிரச்சனையைப் பற்றி நீங்கள் உங்களது வாழ்க்கைத்துணையுடன் பேசுகையில் வார்த்தைகளைத் தெரிவு செய்வதில் கவனமாயிருங்கள். பவுல் சொன்னதைப்போலவே, “அவனுக்கு இன்னின்படி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக” (கொலோசெயர் 4:6)*. உங்கள் துணைவருக்கு ஒன்றுமே தெரியாது என நீங்கள் கருதுவதுபோல பேசிவிடாதீர்கள். மாறாக, அன்போடு, சரியானதை செய்ய விரும்புவதாக நீங்கள் கருதும் ஒருவருடன் பேசுவதுபோல பேசுங்கள்.

உங்களது துணைவர் நடந்து கொள்ளும்முறை உங்களுக்கு பிடிக்காமலிருந்தால், அதுபற்றி அவரிடம் பேசும்போது, உங்களை அது எவ்விதம் பாதிக்கிறது என்பதை நீங்கள் எப்படி *உணர்கிறீர்கள்* என்பதை மட்டும் பேசுங்கள் என்று மணவாழ்வு நிபுணர்களில் பலர் பரிந்துரைக்கின்றனர். உங்கள் துணைவரை அற்பத்தனமானவரென்றோ அன்பில்லாதவரென்றோ குறைகூறுவதற்கு பதிலாக, அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்த உங்களது உணர்வுகளைத் தெரிவியுங்கள்.

கவனமாய் கேளுங்கள். ஐந்தாவதாக, உங்களது துணைவர் கூறும் பதிலை கவனமாய் கேளுங்கள். ஒரு சம்பவத்திற்கு எப்போதுமே இரண்டு பக்கங்களுண்டு. உங்களது துணைவர் நடந்துகொள்வது முறையற்றது என நீங்கள் நினைப்பதற்கு காரணங்களிருக்குமாயின், அது போலவே அவர் அப்படி நடந்து கொள்வதற்கும், இது கவலைப்பட வேண்டிய அல்லது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் அல்லவென்று உங்கள் துணைவர் நினைப்பதற்கும் காரணங்களிருக்கலாமே. *ஒருவேளை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கலாமென்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.* கவனித்துக் கேட்பதின் மூலம் நீங்கள் உங்களது மரியாதையை வெளிக்காட்டுவதோடு உங்கள் துணைவரையும் மதிப்பிற்குரிய ஓர் அறிவாளியாகவும், நிகரானவராகவும் நீங்கள் ஏற்றுக்கொள்வதையும் சுட்டிக்காட்டுகிறீர்கள்.

இருவருக்கும் ஏற்படையதோர் தீர்வை நாடுங்கள். ஆறாவதாக, இருவருக்கும் ஒத்துவருகின்ற வகையிலான ஓர் தீர்வைக் கண்டுபிடிக்க முயலுங்கள், உங்கள் இருவரையுமே திருப்திபடுத்துகிற வகையிலான ஓர் தீர்வை தேடுங்கள். விடலைப் பருவத்துப் பிள்ளைகளுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமென்பதில் நீங்களும் உங்கள் மனைவியும் ஒத்துப்போக முடியவில்லை என்பதுதான் பிரச்சனையாயிருக்குமானால், அதற்கு உங்களைவிட உங்கள் மனைவிக்கு அதிகமாக இருக்கும் பாதுகாப்பு உணர்வுதான் காரணமாயிருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் மீண்டும் பரிசீலித்துப் பார்த்து, சில சந்தர்ப்பங்களில் மட்டும் விடலைப் பிள்ளைகளுக்கு சற்று கூடுதல் சுதந்திரம் அளித்திடுவது இதற்குரிய தீர்வாகிடலாம். அத்தகைய தீர்வானது குடும்பத்தில் மிகுந்த சமாதானம் ஏற்பட வழிவகுத்திடும்.

சிலநேரங்களில், ஒருவர் மனம்வருந்தி, தவறானதோர் போக்கிலிருந்து

திருந்திவிட வாக்களித்து, மன்னிப்பு கேட்பது தான் தீர்வாக இருக்கும், மன்னிப்பு தேவைப்படுமானால் அந்த மன்னிப்பு தாராளமாக வழங்கப்படவேண்டும்.

கிறிஸ்தவர்கள் பணிவுள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏழாவதாக, கிறிஸ்தவ உறவுமுறைக்கு மூலாதாரம் பணிவுதான் என்பதனை மனதில் கொள்ளுங்கள், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (எபேசியர் 5:21), அரசாங்க அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் (ரோமர் 13:1; மத்தேயு 5:41ஐ காண்க), சபை நடத்துனர்களுக்கு கீழ்ப்படிந்து அடங்கியிருக்க வேண்டும் (எபிரெயர் 13:17). வேலைக்காரர்கள் தங்கள் எஜமானர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (எபேசியர் 6:5), மனைவிகள் தங்கள் புருஷர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (எபேசியர் 5:22-24), பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும் (எபேசியர் 6:1), எல்லோருமே தேவனுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (யாக்கோபு 4:7). கிறிஸ்தவர்கள் தங்களது சொந்தப்போக்கில் போகத்தீர்மானித்தவர்களல்ல! எனவே, கிறிஸ்தவர்களாயிருக்கிற கணவன் மனைவிக்குள் கருத்துக்கள் மனப்பாங்குடையவர்களாயிருக்க வேண்டும்.

கட்டாயமானால், நிலைமையை ஏற்றுக்கொள்ள படியுங்கள். எட்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்பட வழியில்லையானால், அப்போது, உங்களது துணைவரோ அல்லது துணைவியோ எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறாரோ அவ்விதமாகவே அவரே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் பூசல்களை தீர்த்துக்கொள்ள ஆர்வமுடையவராகவும் மற்றொருவரோ அப்படியில்லாதவராகவும் இருக்கும்போது இத்தகைய நிலைமை ஏற்படும். வாழ்க்கைத்துணைவர் ஒருவர் தவறு செய்கிறார் என்பதால் மற்றவரும் பதிலுக்கு தவறுசெய்தல் நியாயமாகாது என்பதை கிறிஸ்தவன் உணர்ந்திட வேண்டும்⁹.

உங்களது துணைவர் தப்பான போக்குடையவராயும் அதிலிருந்து திருந்த மறுப்பவராகவும் இருக்கும்போது அந்த நடத்தையோடு கூட நீங்களும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டுமெனச் சொல்வது அதிக பாரமானதா? இல்லை, மாற்றுவழி என்பது பிரிவு அல்லது விவாகரத்தாக இருக்குமேயானால்! நீங்கள் அதனை எவ்வாறு செய்திட இயலும்? பல விஷயங்கள் உங்களுக்கு உதவிபுரிந்திடலாம்: உங்களது சோதனைகளை எதிர்கொள்வதற்கு கிறிஸ்து உங்களை பலப்படுத்த முடியும்; ஜெபத்தின் மூலம் தேவ ஒத்தாசையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள் - குறிப்பாக சபையிலுள்ள நண்பர்கள் - உதவிசெய்திட முடியும், அத்துடன் உங்கள் மனதிருள்ளிருந்தும் கூடுதலான ஆதார வளங்கள் உங்களுக்கு கிடைத்திடும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவராகவும் அன்புள்ள ஓர் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ வாழ்ந்துகாட்டுவதின் மூலம் உங்களுடைய துணைவரையும் “சரியானதை செய்திட” நீங்கள் ஊக்கப்படுத்திடலாம் (காண்க 1 பேதுரு 3:1, 2).

இருக்கின்ற நிலைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறுவழியில்லை என்றால், அதனை அழகாகவும், வெறுப்புணர்வில்லாமலும், உட்பகை கொள்ளாமலும், நச்சரிக்காமலும், பதிலடி கொடுக்காமலும் செய்திட பழகிக் கொள்ள வேண்டும், உங்கள் துணைவரின் நடத்தையை உங்களால் மாற்ற

முடியாது ஆனால் அந்த நடத்தையைப் பற்றிய உங்கள் மனப்பான்மையை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்!

முடிவுரை

இந்த ஆலோசனைகள், கிறிஸ்தவ தம்பதியினர் செயலாற்ற வேண்டிய ஓர் சிறந்த மாதிரியை முன்வைக்கிறது. உண்மையில், கிறிஸ்தவ கணவன்மாடும், மனைவிகளும் மானிடராய் இருப்பதனால், இந்த சிறந்த மாதிரியை பொறுத்தவரையில் குறைபாடுள்ளவராகவே இருப்பார்கள். பூசல் களை கிறிஸ்தவ முறையில் சமாளிப்பது என்பது கடினமாக இருக்கலாம். இயேசுவின் வழி எப்போதுமே எளிதானது அல்ல. இருப்பினும், எடுக்கும் முயற்சியைவிட கிடைக்கும் நன்மைகள் அதிகமாயிருக்கும். எவ்வளவுதான் குறைபாடுகள் வந்துவிட்டாலும் கிறிஸ்தவர்கள் எப்போதுமே தங்களது வாழ்வில் இந்த சிறந்த மாதிரியை எட்டிப்பிடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் தவறிடும்போது உதாரணத்திற்கு, நீங்கள் கோபப்படும்போது அல்லது அவசரப்பட்டு பேசி, திட்டிவிடும்போது என்ன செய்வது? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் தவறுக்காக மனவருந்தி, வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்பதுதான். அப்போது உங்கள் வாழ்க்கை துணைவரால் நீங்கள் சிறப்பான வகையில் மன்னிக்கப்படுவீர்கள். அதாவது அந்த சம்பவத்தை மனதார மறக்கிற, மீண்டும் அதை சொல்லிக் காட்டாத உண்மையான மன்னிப்பை நீங்கள் பெறுவீர்கள். பின்பு நீங்கள் இருவருமே ஒப்புரவாகுதலின் களிப்பான அனுபவத்தை பெற்றிருவீர்கள்.

குறிப்புகள்

¹இந்த வேறுபாடுகள்தான் ஒரு பிரலமான புத்தகத்திற்கு அடிப்படையாக அமைந்தன: அது John Gray, அவர்களின், *Men Are from Mars, Women Are from Venus* (New York: HarperCollins Publisher, 1992). ²திருமணம் செய்துகொள்ள தீர்மானிக்கும் ஜோடிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் இயல்பான சபாவங்களாயிருந்தாலும் அல்லது பழக்கத்தில் வந்தவைகளாயிருந்தாலும், அந்த வித்தியாசங்களோடு ஒத்துப்போவது எப்படி என்பது தான் கேள்வி. ³நார்மன். H. ரைட் அவர்களின், இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை அட்டவணைப்படுத்தித் தந்திருக்கிறது. *So You're Getting Married* (Ventura, Calif.: Regal, 1985), 191. ⁴மக்கள் அதிக நேரம் ஒன்றாகவே கழிக்கும்போது, போகப்போக ஒருவரது பழக்கவழக்கங்கள் மற்றவருக்கு எரிச்சலை மூட்ட ஆரம்பிக்கும் என்பதுவே, “நெருக்கத்தின் ஆபத்து” நமக்கு உணர்த்துவதாகும். ⁵எபேசியர் 4:29, 31; யாக்கோபு 1:19; மத்தேயு 5:22; நீதி மொழிகள் 15:1, 18; 16:32 ஆகியவற்றை காண்க. ⁶ரோமர் 14ஐ பார்க்கவும், வேத வாந்தையின்படி “தாங்கிக் கொள்ளுதல்” தான் அவசியமானதாயிருக்கிறது: “அது, கொலோசெயர் 3:13ல் பவுலால் சிபாரிசு” செய்யப்பட்டுள்ளது: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்துப்போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” ⁷உங்களது வாழ்க்கைத்துணையின் நடத்தை பாவமுள்ளதாயிருக்குமானால், அந்த சாத்தியக்கூறு பற்றி இந்தப்பாடத்தில் குறிப்பாக ஏதும் சொல்லப்பட்டவில்லை. அப்படியிருக்குமானால் நீங்கள் என்ன

செய்வது? கிறிஸ்தவனென்ற வகையில், உங்களது துணையாளியும் நித்தியமாக இரட்சிக்கப்படவேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றவராயிருக்கின்றபடியால், வேதம் கூறுகின்றபடி நீங்கள் அவரிடம் அல்லது அவளிடம் செல்ல வேண்டும் (கலாத்தியர் 6:1; யாக்கோபு 5:19, 20; மத்தேயு 18:15-20). வார்த்தைகளைக் கவனமாகவும், விவேகமாகவும் பொறுக்கியெடுத்து, மனந்திரும்பும்படி உங்கள் அன்பிற்குரியவருக்கு ஊக்கமளித்திடுங்கள். உங்களது வாழ்க்கைத்துணையாளி மாற மறுத்தால் என்ன செய்வது? பெரும்பான்மையான சூழல்களில், நீங்கள் அந்தப் பிரச்சனையோடுதான் வாழவேண்டியிருக்கும், கிறிஸ்தவரல்லாத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டது போல, அப்படிப்பட்ட நிலைமையில், 1 பேதுரு 3:1, காட்டும் மாதிரியை பின்பற்றி, “ஒரு வார்த்தையும் பேசாமல்” உங்களது தேவபக்தியுள்ள நடவடிக்கையினாலே உங்களது துணையாளியை கிறிஸ்துவனைக் கொண்டுவர முயற்சியுங்கள். நியாயத்தீர்ப்பின் நாளிலே நீங்கள் உங்களுக்காகத்தான் பதில் சொல்ல வேண்டுமே ஒழிய உங்கள் துணையாளிக்காக அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் (ரோமர் 14:12). ⁸கலாத்தியர் 6:1 ஐயும் பார்க்கவும். உங்களுடைய துணையாளிடம் “சாந்தமுள்ள ஆவியோடே” செல்லுங்கள். ⁹உதாரணமாக, அடிமைகளாயிருப்பவர்கள் தங்கள் ஏஜமான்கள் தங்களை முரட்டுத் தனமாய் நடத்தினாலும்கூட அவர்களுக்கு அடிபணிந்திருக்க வேண்டுமென புதிய ஏற்பாடு நிர்பந்திக்கிறது (1 பேதுரு 2:18-20).